


இலங்கைப் பொருளாதாரம் வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்தான சாதகமான பங்களிப்புடன் 2015இன் முதலரைப் பகுதியில் 5.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. வலு உட்பட முக்கிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் செய்யப்பட்ட கீழ் நோக்கிய திருத்தங்கள், உலகளாவிய சந்தையில் காணப்பட்ட தாழ்ந்த பண்ட விலைகள் மற்றும் மேம்பட்ட உள்நாட்டு நிர்மல் நிலைமைகள் என்பனவற்றின் விளைவாக பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து காணப்படும் தாழ்ந்த பணவீக்கச் சூழல் அதேபோன்று சாதகமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய வங்கி, தனியார் துறைக்கு சுமுகமான கொடுகடன் பாய்ச்சலை ஊக்குவிப்பதற்காகவும் அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் 2015இல் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தது. தாழ்ந்த வட்டி வீதச் சூழலொன்றில் தனியார் துறைக்கான கொடுகடனில் ஏற்பட்ட வளர்ச்சியின் மீளெழுச்சியுடன் மத்திய வங்கி அதன் துணைநிலை வைப்பு வசதியைப் பெற்றுக்கொள்வதன் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை 2015 மார்ச்சில் நீக்கியதுடன் 2015 ஏப்பிரலில் கொள்கை வட்டி வீதங்களை 50 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்தது. அதேவேளை, வெளிநாட்டுத் துறையில், நலிவடைந்த உலகளாவிய கேள்வியின் விளைவாக ஏற்றுமதிச் செயலாற்றத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்புடன் இணைந்து வர்த்தகப் பற்றாக்குறையில் விரிவாக்கமொன்றினைத் தோற்றுவித்தது. பணிகள் கணக்கிற்கு அதிகரித்த உட்பாய்ச்சல் காணப்பட்ட போதும் தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான தன்மை மற்றும் வர்த்தகம் மற்றும் ஆரம்ப வருமானக் கணக்குகளில் காணப்பட்ட விரிவடைந்துவரும் பற்றாக்குறை, வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையின் விரிவாக்கத்தின் மீது பாரிய அழுத்தத்தினைத் தோற்றுவித்தது. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல் மிதமடைந்ததுடன், இதன் விளைவாக சென்மதி நிலுவை 2015இன் முன்றாம் காலாண்டின் இறுதியில் ஐ.அ.டொலர் 2.3 பில்லியன் கொண்ட பற்றாக்குறையினை பதிவுசெய்யுமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2015 செப்டெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 6.8 பில்லியனாக (ஏறத்தாழ 4.2 மாத இறக்குமதிகளுக்குச் சமமானவை) மதிப்பிடப்பட்டன. 2015இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வெளிநாட்டு ஒதுக்கின் இருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு, வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் அழுத்தத்தினைக் குறைக்கும் பொருட்டு மத்திய வங்கி சந்தைக்கு வெளிநாட்டுச் செலாவணியினைத் தொடர்ச்சியாக வழங்கியமையே முக்கிய காரணமாகும். மற்றைய தோற்றம்பெற்று வருகின்ற சந்தைப் பொருளாதாரங்களைக் போன்று உள்நாட்டு அரசு பிணையங்கள் சந்தையிலிருந்து நிகளை வெளியே கொண்டு செல்ல வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தூண்டுகின்ற ஐக்கிய அமெரிக்காவின் வட்டி வீதங்களில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்பானது இறக்குமதிகளுக்கான உயர்ந்த கேள்வியுடன் சேர்ந்து, ரூபாவின் மீது நியாயமற்ற அழுத்தங்களைத் தோற்றுவித்தமையானது மத்திய வங்கியின் தலையீட்டினைத் தேவைப்படுத்தியது. எனினும், 2015 செப்டெம்பரில், மத்திய வங்கி, சந்தையின் கேள்வி மற்றும் நிர்மல் நிலைமைகளின் அடிப்படையில் செலாவணி வீதங்களை நிர்ணயிப்பதில் பெருமளவு நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதித்தது. பொதுவாக, ஆண்டின் முதல் பத்து மாத காலப்பகுதியில், இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக ஏறத்தாழ 7 சதவீதத்தினால் தேய்வடைந்தமையானது உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்ணின் தேய்விற்கு வழிவகுத்தது. இறைத் துறையில், 2015இன் இறைக் கொள்கையானது இறைத்திரட்சிச் செயல்முறையினை வலுப்படுத்துவதன் மீதும் அரசிறை மற்றும் செலவினத் துறைகளுக்கிடையேயான இறைச் சமநிலையற்ற தன்மைகளை சரிசெய்வதன் மீதும் கவனத்தினைச் செலுத்தியது. அரசிறையின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்கக் குறைவாக இருந்தமை மற்றும் மீண்டெழும் செலவினத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பனவற்றின் முக்கிய காரணமாக இறை முகாமைத்துவம் தொடர்ந்தும் சவால்மிக்கதாகக் காணப்பட்டது. வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடுவதில், அரசாங்கம் உள்நாட்டு மூலவளங்களின் மீது பெருமளவிற்குத் தங்கியிருந்த போதும் ஒன்பதாவது நாட்டிற்கான பன்னாட்டு முறியின் வெற்றிகரமான வழங்கலிலிருந்து கிடைத்தபெறுகைகளின் தொகையானது ஆண்டின் இறுதி இரண்டு மாதங்களில் உள்நாட்டு நிதியிடலின் மீதான அழுத்தங்களைக் குறைக்கும் போல் தோன்றுகின்றது. அதேவேளை, ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் நிதியியல் துறை உறுதியானதாகக் காணப்பட்டதுடன் காப்புறுதித் துணைத் துறை தவிர்ந்த அனைத்து முக்கிய துணைத் துறைகளினதும் செயலாற்றம் முன்னேற்றம் கண்டது.

வரைபடம் 1.1

மொ.உ.உற்பத்தி மற்றும் மொத்த பெறுமதி சேர்ப்பு (வளர்ச்சி வீதங்கள்) (அ)




(அ) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவரத் திணைக்களத்தின் மீள்திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை (அடிப்படை 2010) அடிப்படையாகக் கொண்டது.

• 2015இன் முதலரைப் பகுதியில் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் முதலரைப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட 1.3 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 5.6 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. வேளாண்மை, காடாக்கம் மற்றும் மீன்பிடியுடன் தொடர்பான பொருளாதார நடவடிக்கைகள் 2015இன் முதலரைப் பகுதியில் மீள உத்வேகமடைந்து 2014இன் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட 0.7 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 3.3 சதவீதம் கொண்ட நேர்க்கணிய வளர்ச்சியைப் பதிவு செய்தது. வேளாண்மை நடவடிக்கைகள் மீள முச்சியற்றமைக்கு தேயிலை, இறப்பர் மற்றும் வாசனைத்திரவியங்களுடன் தொடர்பானவற்றில் எதிர்மறையான வளர்ச்சி வீதங்கள் பதிவு செய்யப்பட்டபோதும் நெல் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டமையே காரணமாகும். அதேவேளை, 2014இன் முதலரைப் பகுதியில் 4.5 சதவீதத்தினால் சுருக்கமடைந்த கைத்தொழில் தொடர்பான நடவடிக்கைகள் 2015இன் முதலரைப் பகுதியில் 1.3 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவு செய்தன. தயாரிப்பு நடவடிக்கைகளில் காணப்பட்ட மீட்சி இவ்வளர்ச்சிக்கு முக்கியமாகப் பங்களித்த வேளையில் கட்டுமான நடவடிக்கைகளும் அதேபோன்று சுரங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தலும் சுருக்கமடைந்தன. பணிகளுடன் தொடர்பான நடவடிக்கைகளின் வளர்ச்சி உத்வேகம் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் முன்னைய ஆண்டின் முதலரைப் பகுதியின் 4.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015இன் முதலரைப் பகுதியில் 7.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. பணிகளுடன் தொடர்பான நடவடிக்கைகளில் காணப்பட்ட கூட்டப்பட்ட பெறுமதிகளின் விரைந்த அதிகரிப்பிற்கு உண்மைச் சொத்து நடவடிக்கைகள், நிதியியல் பணி நடவடிக்கைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம் அதேபோன்று ஏனைய தனியார் பணிகள் என்பன தூண்டுதலளித்தன.

- 2014இல் பதிவுசெய்யப்பட்ட 4.5 சதவீதம் கொண்ட உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், பொருளாதாரம் 2015இல் ஏறத்தாழ 5.7 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென எறிவு செய்யப்பட்டமைக்கு பொருளாதாரத்தின் மூன்று முக்கிய துறைகளிலுமுள்ள கூட்டப்பட்ட பெறுமதி அதிகரித்தமையே காரணமாகும். தனியார் மற்றும் அரச துறைகளை உள்ளடக்கிய நுகர்வுச் செலவினம் 2014இல் மதிப்பிடப்பட்ட 6.4 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், பெயரளவு நியதிகளில், 2015இல் ஏறத்தாழ 11.2 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென எறிவுசெய்யப்பட்டது. 2015 காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் தேசிய சேமிப்புக்கள் முன்னைய ஆண்டிலும் பார்க்க மெதுவான வேகத்தில் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் தேசிய சேமிப்புக்கள் 2014இன் 27.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015இன் மொ.உ.உ.உற்பத்தியின் 25.5 சதவீதத்தில் எறிவுசெய்யப்பட்டுள்ளன. 2014இல் 8.0 சதவீதத்தில் மதிப்பிடப்பட்ட முதலீட்டுச் செலவினத்தின் பெயரளவு வளர்ச்சி, பாரியளவு அரச முதலீட்டுச் செயற்றிட்டங்களின் செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்தமையின் முக்கிய விளைவாக 2015ஆம் ஆண்டுப் பகுதியில் ஏறத்தாழ 2.9 சதவீதத்திற்கு மெதுவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த முதலீடு 2014இன் மொ.உ.உ.உற்பத்தியில் மதிப்பிடப்பட்ட 29.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015இல் மொ.உ.உ.உற்பத்தியின் 27.8 சதவீதத்தில் எறிவுசெய்யப்பட்டது.
- 2015இன் முதலரைப் பகுதியில் தொழிலின்மை வீதம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 4.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதமாகக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் தொழிலற்ற ஆட்களின் எண்ணிக்கை 9.2 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் தொழிலுள்ள ஆட்களின் எண்ணிக்கை 1.7 சதவீதத்தினால் சிறிதளவால் அதிகரித்தது. தொழிலின்மையில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு 2015இன் முதலரைப் பகுதியில் பெண்களின் தொழிலின்மை வீதம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 6.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 7.6 சதவீதத்தினால் அதிகரித்தமையே காரணமாகும். இளைஞர் தொழிலின்மை (15 - 24 ஆண்டுகள்) இக்காலப்பகுதியில் 21.6 சதவீதத்தில் உயர்வாகக் காணப்பட்ட வேளையில் கல்வி மட்டங்களின் நியதிகளில் 9.3 சதவீதம் கொண்ட மிக உயர்ந்த தொழிலின்மை வீதம் க.பொ.த (உயர்தரம்) மற்றும் உயர்மட்டக் கல்வியைப் பெற்றவர்களிடையே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
- நுகர்வோர் விலைச் சுட்டெண் தொடர்ந்து ஏழாவதாண்டாக ஒற்றை இலக்க மட்டத்தில் காணப்பட்டதுடன் முதன்மைப் பணவீக்கம் 2015 யூலையில் எதிர்மறையான அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. தொடர்ச்சியான தாழ்ந்த பணவீக்கத்திற்கு மத்திய வங்கியின் முன்மதியுடைய

வரைபடம் 1.2

ஆண்டுக்காண்டு பணவீக்கம்



கேள்வி முகாமைத்துவக் கொள்கைகள், மேம்பட்ட உள்நாட்டு வழங்கல் நிலைமைகள் மற்றும் தாழ்ந்த பன்னாட்டு பண்ட விலைகள் என்பன தொடர்ச்சியான தாழ்ந்த பணவீக்கத்திற்குக் காரணங்களாக விளங்கின. இருப்பினும், 2015இல் முதன்மைப் பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்தமைக்கு எரிபொருள் மற்றும் வலுவின் உள்நாட்டில் நிருவகிக்கப்பட்ட விலைகள் கூடியளவிற்குக் கீழேநோக்கிச் சீராக்கம் செய்யப்பட்டமை அதேபோன்று தெரிந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டமை என்பனவே காரணங்களாகும். 2015 யூலை - செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் பூஜ்ய மட்டத்திற்குக் கீழே தொடர்ந்தும் காணப்பட்ட ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் 2014 செத்தெம்பர்/ ஒத்தோபரில் உள்நாட்டு வலு விலைச் சீராக்கங்களின் தளத்தாக்கம் அகற்றப்பட்டமையின் காரணமாக 2015 ஒத்தோபரில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2015 செத்தெம்பர் மற்றும் ஒத்தோபர் மாதங்களில் முதன்மைப் பணவீக்கம் ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றில் 0.7 சதவீதமாகக் காணப்பட்டது. இது 1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் காணப்பட்ட மிகக் குறைந்த மட்டமாகும். அதேவேளை மையப் பணவீக்கமும் 5 சதவீதத்திற்கும் குறைவாக தொடர்ந்தும் விளங்கிய போதும் 2015 மாச்சிலிருந்து இதன் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தில் அவதானிக்கப்பட்ட தொடர்ச்சியான மேல் நோக்கிய போக்கு பொருளாதாரத்தில் அடிப்படைக் கேள்வி அழுத்தங்கள் படிப்படியாக உறுதியடைந்தமையினைப் பிரதிபலித்தது. 2015 ஒத்தோபரில் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 4.4 சதவீதமாகவும் ஆண்டுச் சராசரி அடிப்படையில் 2.9 சதவீதமாகவும் காணப்பட்டது.

- ஆண்டின் முதலரைப் பகுதியில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை விரிவடைந்தமையினதும் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான மிதமான

உட்பாய்ச்சலினதும் காரணமாக வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் மிதமானதாகக் காணப்பட்டது. ஊர்திகள் மற்றும் நீண்ட கால நுகர்வுப்பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்களுக்கான குறிப்பிடத்தக்க உயர்ந்த உள்நாட்டுக் கேள்வி, வர்த்தகப் பற்றாக்குறை 15.6 சதவீதத்தினால் விரிவடையக் காரணமாயிற்று. பணிகளிலுள்ள வர்த்தகத்தின் பேரிலான உட்பாய்ச்சல்கள் சுற்றுலாவிலிருந்தான பெறுகைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் மேம்பட்டன. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் பெருமளவிற்கு மிதமடைந்து ஆண்டின் முதலரைப் பகுதியில் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கின் மீதான அழுத்தத்தினைப் பெரிதாக்கியது. நடைமுறைக் கணக்கு மோசமடைந்தமையுடன் சேர்ந்து, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சொத்துப்பட்டியல் முதலீடுகளின் பெறுகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி அதேபோன்று அரசு பிணையங்களிலான வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்தமை என்பன 2015 யூன் இறுதியில் சென்மதி நிலுவை ஐ.அ.டொலர் 792 மில்லியன் பற்றாக்குறையையும் 2015 செத்தெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 2,316 மில்லியனையும் பதிவுசெய்ய வழிவகுத்தது.

- பலவீனமடைந்த உலகளாவிய கேள்வி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான குறிப்பிடத்தக்க உயர்ந்த உள்நாட்டுக் கேள்வி என்பனவற்றின் விளைவாக 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வணிக வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்தும் விரிவடைந்தன. இதன்படி, இக்காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 3.4 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ஐ.அ.டொலர் 7,147 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் ஐ.அ.டொலர் 12,559 மில்லியனில் பெருமளவிற்கு மாற்றமின்றிக் காணப்பட்டது. போக்குவரத்துச் சாதனங்கள் மற்றும் வாசனைத்திரவியங்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டமைக்கிடையிலும், தேயிலை, கடலுணவு மற்றும் இறப்பர் உற்பத்திகளின் ஏற்றுமதிகளிலிருந்தான தாழ்ந்த வருவாய்கள் ஏற்றுமதிகளின் வீழ்ச்சிக்கு முக்கியமாகப் பங்களித்தன. இலங்கையின் முக்கிய ஏற்றுமதி உற்பத்தி வகையான புடவைகள் மற்றும் ஆடைகளிலிருந்தான வருவாய்களும் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான குறைந்த ஏற்றுமதிகளைப் பிரதிபலித்தது. இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு, தனிப்பட்ட பயன்பாடுகள் அதேபோன்று வியாபார நோக்கங்களுக்கான ஊர்திகளின் இறக்குமதியில் பதிவுசெய்யப்பட்ட 89.9 சதவீதமான அதிகரிப்பே வழிவகுத்தது. பெரும்பாலும் அனைத்து நுகர்வுப்பொருட்கள், புடவைகள் மற்றும் புடவைப்பொருட்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள் மீதான இறக்குமதிச் செலவினம் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. எனினும், பன்னாட்டு எண்ணெய்

விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் இறக்குமதி அளவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக எரிபொருள் இறக்குமதி மீதான செலவினம் 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1.7 பில்லியனால் வீழ்ச்சியடைந்தது. இது, முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 48.1 சதவீதம் கொண்டதொரு வீழ்ச்சியாகும். இந்நிகழ்வுகளின் பெறுபேறாக 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ஐ.அ.டொலர் 5,412 மில்லியனுக்கு 5.0 சதவீதத்தினால் விரிவடைந்தது.


- 2015இன் முதலரைப் பகுதியில் பணிகள் கணக்கின் மிகை சிறிதளவால் அதிகரித்தது. 2014இன் முதலரைப் பகுதியின் ஐ.அ.டொலர் 898 மில்லியன் கொண்ட மிகையுடன் ஒப்பிடுகையில் பணிகள் கணக்கு 2015இன் முதலரைப் பகுதியில் ஐ.அ.டொலர் 1,003 மில்லியன் கொண்ட மிகையைப் பதிவுசெய்தது. ஆண்டின் முதலரைப் பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஐ.அ.டொலர் 1,321 மில்லியனுக்கு 14.1 சதவீதத்தினால் அதிகரித்தமையின் காரணமாக பயணிகள் கணக்கின் மிகை மேலும் மேம்பட்ட வேளையில், போக்குவரத்துப் பணிகளிலிருந்தான உட்பாய்ச்சல்கள் இக்காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 998 மில்லியனுக்கு 4 சதவீதத்தினால் மிதமாக அதிகரித்தன. போக்குவரத்துப் பணிகளிலிருந்தான மிதமான உட்பாய்ச்சலுக்கு கடல் மற்றும் துறைமுகங்களுடன் தொடர்பான போக்குவரத்து நடவடிக்கைகளில் காணப்பட்ட மெதுவான போக்கே முக்கிய காரணமாகும். இது இவ்வாண்டின் முதலரைப் பகுதியில் கொள்கலன் மற்றும் சரக்குக் கையாளல்களின் அளவில் ஏற்பட்ட மிதமான அதிகரிப்பில் பிரதிபலித்தது. அதேவேளை, ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 18.8 சதவீதத்தினால் 1,315,839 இற்கு அதிகரித்ததுடன், இக்காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஐ.அ.டொலர் 2,095 மில்லியனாக விளங்கின.
- 2015இன் முதலரைப்பகுதியில் உயர்ந்த பங்கிலாபங்களும் வட்டிக் கொடுப்பனவுகளும் ஆரம்ப வருமானக் கணக்கின் பற்றாக்குறையில் அதிகரிப்பினைத் தோற்றுவித்தன. ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் ஆரம்ப வருமானக் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் சிறிதளவு வீழ்ச்சியடைந்த வேளையில் ஆரம்ப வருமானக் கணக்கிலிருந்தான மொத்த வெளிப்பாய்ச்சல்கள் 2014இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 768 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 839 மில்லியனுக்கு அதிகரித்தது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மீதான பங்கிலாபக் கொடுப்பனவுகளின் பேரிலான வெளிநாட்டுப் பாய்ச்சலும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் மற்றும் உரிமம் பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட முறிகள்

என்பனற்றின் மீதான நறுக்கின் பேரிலான வட்டிக் கொடுப்பனவுகளும் 2015இன் முதலரைப் பகுதியில் அதிகரித்தன. இதன் விளைவாக, 2015இன் முதலரைப் பகுதியில் ஆரம்ப வருமானக் கணக்கின் பற்றாக்குறை 2014இன் தொடர்பான காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 768 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 839 மில்லியனுக்கு அதிகரித்தது.

- ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட மட்டத்திலும் பார்க்கக் குறைவாக இருந்தது. இக்காலப்பகுதியில் இரண்டாந்தர வருமான உட்பாய்ச்சலின் பெரும் பங்கிற்கு வகைகளும் தொழிலாளர் பணவனுப்பல்கள், 2014இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 9.1 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீதத்தினால் சிறிதளவினால் அதிகரித்தது. இவ்வீழ்ச்சிக்கு உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பதட்டம் என்பன ஓரளவு காரணங்களாகும்.
- 2015இன் முதலரைப் பகுதியில் நாட்டின் வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2014இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 435 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 905 மில்லியனுக்கு விரிவடைந்தது. வர்த்தக மற்றும் ஆரம்ப வருமானக் கணக்குகளில் காணப்பட்ட விரிவடைந்த பற்றாக்குறையும் அதேபோன்று தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட மிதமான தன்மையும் இவ்வாண்டுப் பகுதியில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை விரிவடைய முக்கியமாகப் பங்களித்தன.
- சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கில் 2015இன் முதலரைப் பகுதியில் தேறிய நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிதியியல் சொத்துக்களின் கையேற்பு இரண்டும் 2014இன் தொடர்பான காலப்பகுதியிலும் பார்க்க குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவானதாகக் காணப்பட்டது. 2015இன் முதலரைப் பகுதியில் மொத்தத் தேறிய நிகழ்த்தக்க பொறுப்புக்கள் முன்னைய ஆண்டின் முதலரைப் பகுதியில் ஐ.அ.டொலர் 2,908 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 848 மில்லியனாக விளங்கியது. மேலும், 2015இன் முதலரைப் பகுதியில் சொத்துக்களின் தேறிய கையேற்பு 2014இன் முதலரைப் பகுதியின் ஐ.அ.டொலர் 2,969 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 235 மில்லியனாக விளங்கியது. 2015இன் முதலரைப் பகுதியில் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளுடன் தொடர்பான உட்பாய்ச்சல்கள் 2014இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஐ.அ.டொலர் 846 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 544 மில்லியனுக்கு

வரைபடம் 1.3

சென்மதி நிலுவை



வீழ்ச்சியடைந்தன. சொத்துப்பட்டியல் பங்குரிமை மூலதனத்தின் பாய்ச்சல் மிதமடைந்து 2015இன் முதலரைப் பகுதியில் ஐ.அ.டொலர் 16 பில்லியன் கொண்ட தேறிய நிகழ்த்தக்க பொறுப்புக்களைப் பதிவுசெய்திருக்கிறது. ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட ஐந்தாண்டு நாட்டிற்கான முறிகள் 2015இன் தொடக்கத்தில் முதிர்ச்சியடைந்தமையானது 2015 யூனில் ஐ.அ.டொலர் 650 பில்லியன் கொண்ட பன்னாட்டு நாட்டிற்கான முறிகளினது வழங்கலின் தேறிய தாக்கத்தினைக் குறைத்தது. மேலும், ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் றிசேர்வினால் கொள்கை வீதம் அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டமையினைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளைத் தோற்றம்பெற்றுவுரும் சந்தைகளிலிருந்து மீள்பெற்றுக் கொண்டமையின் காரணமாக அரச ரூபாப் பிணையங்கள் சந்தையில் தேறிய வெளிப்பாய்ச்சல் காணப்பட்டன. அதேவேளை, 2015இன் முதலரைப் பகுதியில் முக்கியமான அரச செயற்றிட்டங்களுக்கான தேறிய உட்பாய்ச்சல் 2014இன் முதலரைப் பகுதியில் ஐ.அ.டொலர் 609 மில்லியன் கொண்ட தேறிய உட்பாய்ச்சலுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 107 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இந்திய ஒதுக்கு வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரஸ்பரபரிமாற்றல் வசதியின் கீழ் 2015 ஏப்பிறலில் மத்திய வங்கி ஐ.அ.டொலர் 400 மில்லியனைப் பெற்ற வேளையில் மேலும், ஐ.அ.டொலர் 1,100 மில்லியன் கொண்ட தொகை இவ்வசதியின் கீழ் 2015 செத்தெம்பரில் பெறப்பட்டது.

- 2014இல் மிகையினைப் பதிவுசெய்த சென்மதி நிலுவை 2015இன் முதலரைப் பகுதியில் பற்றாக்குறைக்கு மாறியது. இது, நடைமுறைக் கணக்கு விரிவடைந்தமையினதும் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல் மிதமடைந்தமையானதும் முக்கியமான விளைவாகும். இதன்படி, 2014இன் முதலரைப் பகுதியின்

ஐ.அ.டொலர் 1,954 மில்லியன் கொண்ட மிகையுடன் ஒப்பிடுகையில் 2015இன் முதலரைப் பகுதியில் சென்மதி நிலுவையின் பற்றாக்குறை ஐ.அ.டொலர் 792 மில்லியனாகக் காணப்பட்டதுடன் மூன்றாம் காலாண்டின் இறுதியில் இது ஐ.அ.டொலர் 2,316 மில்லியனுக்கு மேலும் விரிவடையுமென மதிப்பிடப்பட்டது.

- 2015 செத்தெம்பர் இறுதியில், நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 6.8 பில்லியனாக விளங்கியதுடன் இது 4.2 மாத இறக்குமதிகளுக்குச் சமமானதாக இருந்தது. 2015 சனவரியில் முதிர்ச்சியடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் தீர்ப்பனவு, வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள், ப.நா.நிதியம் - துணைநில் ஒழுங்குகளின் கீழான கொடுப்பனவுகள், ஆசிய தீர்ப்பனவு ஒன்றியம் தொடர்பிலான தேறிய வெளிப்பாய்ச்சல், மதிப்பீட்டு இழப்புக்கள் மற்றும் மத்திய வங்கியின் உள்நாட்டுச் சந்தைகளுக்கான வெளிநாட்டுச் செலாவணியின் தேறிய வழங்கல் என்பன இக்காலப்பகுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக விளங்கின. இந்திய ஒதுக்கு வங்கியுடனான பரஸ்பரபரிமாற்றல் ஒழுங்குகளின் கீழ் ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலினது பெறுகைகளும் நாட்டின் ஒதுக்கு நிலைமையினை மேலும் வலுப்படுத்தும். இவ்வழங்கல் தொடர்பில் 2.2 மடங்கு கூடுதலாக வழங்கப்பட்டமையானது இலங்கையின் பொருளாதாரத்தில் முதலீட்டாளர் கொண்டிருந்த தொடர்ச்சியான நம்பிக்கைக்குச் சமிக்ஞையாக விளங்கியது.
- ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியினது தலையீட்டின் உதவியுடன் இலங்கை ரூபா பெருமளவிற்கு உறுதியாகக் காணப்பட்டதுடன் அதன் பின்னர் செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதில் மத்திய வங்கி பெருமளவு நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதித்தமையின் காரணமாக தேய்வடைந்தது. வெளிநாட்டுச் செலாவணிக்கான அதிகரித்த கேள்விக்கு உயர்ந்த இறக்குமதி மற்றும் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் காரணமாக இருந்ததுடன் அரச ரூபாப் பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் மாற்றமடைந்தமை, தொழிலாளர் பணவனுப்பல்கள் மிதமடைந்தமை மற்றும் நிதியியல் கணக்கிலிருந்தான மிதமான உட்பாய்ச்சல் என்பன செலாவணி வீதங்களின் மீது அழுத்தத்தினை அதிகரித்தது. இப்பின்னணியில், இலங்கை ரூபாவின் பெருமளவு தேய்வினைத் தடுப்பதற்காக, ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி ஐ.அ.டொலர் 1,870 மில்லியனை உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கு தேறிய அடிப்படையில் வழங்கியது. 2015 செத்தெம்பர் 03 அன்று மத்திய வங்கி உள்நாட்டின் வெளிநாட்டுச்

செலாவணிச் சந்தையில் அதன் தலையீட்டினை மட்டுப்படுத்துவதற்குத் தீர்மானித்ததுடன், வெளிநாட்டுச் செலாவணி வீதம் பெருமளவிற்கு சந்தை விசைகளினால் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன் விளைவாக ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா 2015 செப்டெம்பர் 04 இலிருந்து 2015 ஒத்தோபர் இறுதிக் காலப்பகுதியில் 4.3 சதவீதத்தினால் தேய்வடைந்தது. ஒட்டுமொத்தமாக இவ்வாண்டின் முதல் பத்து மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா 7.0 சதவீதத்தினால் தேய்வடைந்தது. இக்காலப்பகுதியில் குறுக்கு நாணய செலாவணி வீத அசைவுகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் இலங்கை ரூபா, ஸ்டேர்லிங் பவுன் (5.4 சதவீதம்), யப்பானிய யென் (5.8 சதவீதம்) மற்றும் இந்திய ரூபா (4.1 சதவீதம்) என்பனவற்றிற்கெதிராக தேய்வடைந்த வேளையில் இக்காலப்பகுதியில் யூரோவிற்கெதிராக (3.1 சதவீதம்) உயர்வடைந்தது.


- ஆண்டின் முதல் 10 மாத காலப்பகுதியில் 5 நாணயங்களினதும் 24 நாணயங்களினதும் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண் தேய்வடைந்தன. 5 நாணயங்களினதும் 24 நாணயங்களினதும் பெயரளவுத் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண் முறையே 3.0 சதவீதத்தினாலும் 2.2 சதவீதத்தினாலும் தேய்வடைந்த வேளையில் 5 நாணயம் மற்றும் 24 நாணயங்களினதும் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் 2015 ஒத்தோபர் இறுதியில் முறையே 2.2 சதவீதத்தினாலும் 2.8 சதவீதத்தினாலும் தேய்வடைந்தது. பெயரளவுத்தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்களின் தேய்வு மற்றும் வர்த்தகப் பங்காளர்கள் மற்றும் போட்டியாளர்கள் போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டு ரீதியில் குறைவடைந்த உள்நாட்டுப் பணவீக்கம் என்பன உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்களில் தேய்வினை விளைவித்தன. உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்களில் ஏற்பட்ட இம்மாற்றங்கள், இலங்கை செலாவணி வீத நியதிகளில், உலகளாவிய சந்தையில் இலங்கை அதன் போட்டித்தன்மையினை மீண்டும் பெற்றுக்கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

- 2015இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் இறைத்துறை கலப்பான செயலாற்றத்தினைக் காட்டியது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசு அரசிறை சிறிதளவு மேம்பட்ட வேளையில் மீண்டெழும் செலவினம் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. ஆய்விற்குரிய காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசின் அரசிறை 2014இன் தொடர்பான காலப்பகுதியில் 5.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு இறக்குமதியுடன் தொடர்பான வரிகளிலிருந்தான அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பொன்றே முக்கிய காரணமாகும். உந்து ஊர்திகள், குடிவகை, சிகரெட் மற்றும் புகையிலை

மீதான கலால் வரிகளிலிருந்தான அரசிறை இறக்குமதி தீர்வைகள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் மீதான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பன அதிகரிப்பொன்றினை பதிவுசெய்தன. அதேவேளையில் கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகளிலிருந்தான அரசிறையில் வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. அதேவேளை 2015இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2014இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 10.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 10.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு அரசு முதலீடுகள் இக்காலப்பகுதியில் வீழ்ச்சியைப் பதிவுசெய்தமையால் மீண்டெழும் செலவினத்தில் காணப்பட்ட மேலதிகச் செலவே காரணமாகும். இதன் விளைவாக 2015இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் திரண்ட இறைப் பற்றாக்குறை 2014இன் தொடர்பான காலப்பகுதியின் மொ.உ.உற்பத்தியின் 4.6 சதவீதத்துடனும் 2015இன் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மொ.உ.உற்பத்தியின் வருடாந்த இலக்கான 4.4 சதவீதத்துடனும் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தி 4.5 சதவீதமாக விளங்கியது.

- ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு நிதியிடல் மீள்கொடுப்பனவினைப் பதிவு செய்துள்ளமையால் இக்காலப்பகுதியில் ரூ.504.8 பில்லியனாகக் காணப்பட்ட திரண்ட இறைப் பற்றாக்குறை முழுவதும் உள்நாட்டு மூலவளங்களினூடாகவே நிதியிடப்பட்டது. இதற்கமைய உள்நாட்டு வங்கித்தொழில் முறைமையிலிருந்தான பெரும்பாலான பங்களிப்புடன் தேறிய உள்நாட்டு நிதியிடல் 2015இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் ரூ.559.7 பில்லியனுக்கு 195.6 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. 2015இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2014இன் தொடர்பான

வரைபடம் 1.4 அரசிறை, செலவினம் மற்றும் திரண்ட இறைப்பற்றாக்குறை (மொ.உ.உ இன் சதவீதமாக)



காலப்பகுதியில் ரூ.283.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.54.9 பில்லியனைக் கொண்ட மீள்கொடுப்பனவினைப் பதிவுசெய்தமைக்கு வெளிநாட்டுச் செயற்றிட்டங்களின் பகிர்நதளிப்பு ஒப்பீட்டு ரீதியில் குறைவாக இருந்தமையும் அரசு பிணையங்களில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் தொடர்ச்சியான வெளிப்பாய்ச்சலும் முக்கிய காரணங்களாக அமைந்தன. அதேவேளை, 2015 ஒத்தோபரில் அரசாங்கம் ஆண்டிற்கு 6.85 சதவீத விளைவுடன் 10 ஆண்டுகள் முதிர்ச்சியைக் கொண்ட ஐ.அ.டொலர் 1.5 மில்லியன் கொண்ட ஒன்பதாவது நாட்டிற்கான பன்னாட்டு முறியினை வழங்கியது. இது, 2015 மேயில் வழங்கப்பட்ட ஐ.அ.டொலர் 650 மில்லியனைக் கொண்ட 10 ஆண்டு முதிர்ச்சிகளுடன் கூடிய ஆண்டிற்கு 6.125 சதவீத விளைவுடன் கூடிய நாட்டிற்கான பன்னாட்டு முறிகளுக்குப் புறம்பானதாகும்.

- இலங்கை மத்திய வங்கி, பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புக்களின் குறைந்த மட்டங்களின் பின்னணிக்கெதிராக, உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் 2015இன் முதல் பத்து மாத காலப்பகுதியில் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணியது. தனியார் துறைக்குப் போதுமான கொடுகடன் பாய்ச்சலைக் கிடைக்கச் செய்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைக்கு அவசியமான தூண்டுதலை வழங்கும் பொருட்டு இவ்வாண்டுப் பகுதியில் நாணயக் கொள்கை நிலைக்கு பல சீராக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2015 மாச்சில் தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி மீளெழுச்சியுற்றதுடன், மத்திய வங்கி திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ், துணைநில் வைப்பு வசதியினைப் பெற்றுக்கொள்வதன் மீது 2014 செத்தெம்பரில் விதித்த தற்காலிகக் கட்டுப்பாடுகளை நீக்கியது. துணைநில் வைப்பு வசதியினைப் பெறுவது மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஓரிரவு வட்டி வீதங்கள் மேல் நோக்கி நகர்ந்து கொள்கை வீத வீச்சில் கீழ் மட்டத்திற்கு நெருக்கமாக நிலைபெற்றன. எனினும், துணைநில் வைப்பு வசதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சந்தைப் பிரிவுகளின் வட்டி வீதங்களில் இடையிடையே ஏற்பட்ட அதிகரிப்பினையும் பணவீக்கத்தில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியினையும் பரிசீலனையில் கொண்டு, மத்திய வங்கி அதன் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 2015 ஏப்பிரலில் 50 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்தமையின் மூலம் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினைத் தொடர்வதற்கான சமிக்ஞையினைக் காட்டியது. இந்நடவடிக்கையின் மூலம் துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமும் முறையே 6.00 சதவீதமாகவும் 7.50 சதவீதமாகவும் காணப்பட்டன. அதேவேளை, பேரண்ட முன்மதியுடைய வழிமுறையொன்றாக, மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படும்

வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களினால் உந்து ஊர்திகளின் கொள்வனவு அல்லது பயன்பாட்டு நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்ற கடன்கள் மற்றும் முற்பணங்கள் தொடர்பில் பெறுமதி விகிதத்திற்கான உயர்ந்தபட்சக் கடனொன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இவ்வழிமுறைகள் 2015 திசெம்பர் 1ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும். மேலும், உந்து ஊர்திகளின் இறக்குமதிக்காக வர்த்தக வங்கிகளினால் திறக்கப்பட்ட நாணயக் கடிதத்திற்கெதிராக 100 சதவீதமான குறைந்தபட்சக் காசு அளவுத்தேவைப்பாடு 2015 ஒத்தோபர் 30 இலிருந்து 2015 திசெம்பர் 1 வரை விதிக்கப்பட்டது.

- 2015 ஓகத்து இறுதியில் ஒதுக்குப் பணம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2014 இறுதியின் 18.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 19.8 சதவீதத்தினால் அதிகரித்தது. 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஒதுக்குப் பணத்தின் விரிவாக்கத்திற்கு, மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் இக்காலப்பகுதியில் சுருக்கமடைந்திருப்பதனால் மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட விரிவாக்கமே முழுக் காரணமாகும். இதன்படி, 2014இல் சுருக்கமடைந்த மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் 2015இன் முதல் எட்டு மாத காலத்தில் ரூ.296.4 பில்லியனுக்குக் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தன. தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில், மத்திய வங்கியின் அரசிற்கான தேறிய கொடுகடன் ரூ.94.9 பில்லியனால் அதிகரித்தமைக்கு அரசாங்க பிணையங்களின் உடமைகளில் ஏற்பட்ட ரூ.86.0 பில்லியன் கொண்ட உயர்வும் ரூ.9.1 பில்லியன் கொண்ட தற்காலிக முற்பணங்களும் காரணமாக விளங்கின. மேலும், 2015 ஓகத்து இறுதியில் மற்றைய பொறுப்புக்கள் குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்தமைக்கு தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பிற்குச் சாதகமாகப் பங்களித்த அதிகரித்த திறைசேரி உண்டியல் உடமைகளைக் கருத்திற்கொண்டு மத்திய வங்கியினால் கடன்பட்ட முறிகளில் தங்கியிருக்காமையே முக்கிய காரணமாகும். அதேவேளை, ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.237.1 பில்லியனால் வீழ்ச்சியடைந்து, உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் விற்பனையினது தாக்கத்தினையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான அதிகரித்த வெளிநாட்டுப் பொறுப்புக்களையும் உள்நாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்குமுறைகளின் கீழ் செய்யப்பட்ட மீள்கொடுப்பனவுகளையும் பிரதிபலித்தது.
- 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பண நிரம்பல் தொடர்ச்சியாக அதிகரித்தமைக்கு உள்நாட்டுக் கொடுகடனில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கம் வழிவகுத்தது. 2015 ஓகத்து இறுதியில் விரிந்த பணம்

ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2014 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 13.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 16.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த வேளையில், 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியின் சராசரி வளர்ச்சி 2014இன் தொடர்பான காலப்பகுதியின் 13.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 14.4 சதவீதமாகக் காணப்பட்டது. வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சுருக்கத்தினைப் பதிவுசெய்துள்ளமையால் தனியார் துறை, அரசாங்கம் அதேபோன்று அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன் பாய்ச்சல் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் நாணய விரிவாக்கத்திற்கு முழுமையாகப் பங்களித்தது. இதன்படி, ஆய்விற்குரிய காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் ரூ.670.6 பில்லியனால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்த வேளையில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.294.0 பில்லியன் கொண்ட சுருக்கத்தினைப் பதிவுசெய்தன. மேலும், மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் புறம்பாக, வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களும் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்து வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் வைத்திருக்கப்படும் வெளிநாட்டு நாணயத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியையும் அதிகரித்த வெளிநாட்டுக் கடன்பாடுகளையும் வெளிநாட்டு நாணய வைப்புக்களையும் பிரதிபலித்தது.

- 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையிலிருந்து அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கொடுகடன் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. இதன்படி, 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் அரசிற்கான தேறிய கொடுகடன் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் ரூ.60.9 பில்லியன் கொண்ட அதிகரிப்பொன்றுடனும் 2015இல் வங்கிக் கடன்பாடுகளுக்கான ரூ.70 பில்லியன் கொண்ட வருடாந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளுடனும் ஒப்பிடுகையில் ரூ.299.7 பில்லியனால் அதிகரித்தது. அரசிற்கான தேறிய கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பானது வர்த்தக வங்கிகளினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கொடுகடனில் ஏற்பட்ட ரூ.204.9 பில்லியன் கொண்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினதும் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கொடுகடனில் ஏற்பட்ட ரூ.94.9 பில்லியன் கொண்ட அதிகரிப்பினதும் இணைந்த விளைவாகும். அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நிதியிடலின் பகிர்நதளிப்பு எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க குறைவாக இருந்தமையும் குறைந்த அரசிற்குச் சேகரிப்பும் அதிகரித்த உள்நாட்டு நிதியிடலை நாடுவதற்கு அரசாங்கத்தினை இட்டுச்சென்றதன் மூலம் வங்கித்தொழில் முறைமையிலிருந்தான அரசிற்கான தேறிய கொடுகடன் உயர்வடைந்தது. அதேவேளை, 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வர்த்தக

அட்டவணை 1.1 அண்மைக்கால நாணயக் கொள்கை வழிமுறைகள்


திகதி	வழிமுறை
03-பெப்-2012	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டன.
09-பெப்-2012	நாணயமாற்று வீதத்தில் பெருமளவு நெகிழ்வுத்தன்மையானது அனுமதிக்கப்பட்டது.
12-மார்-2012	ரூபா குறிப்பிடப்பட்ட கொடுகடன் வளர்ச்சியினை 18 சதவீதத்திற்கு அல்லது ரூபா. 800 மில்லியனுக்கு கட்டுப்படுத்தும்படி உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வழிகாட்டல் வெளியிடப்பட்டது. வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட நிதியினைப் பயன்படுத்தி இடைவெளியை நிரப்புகின்ற வங்கிகளுக்கு மேலதிக 5 சதவீதம் (23 சதவீதம் அல்லது ரூபா. 1 பில்லியன்) அனுமதிக்கப்பட்டது.
05-ஏப்-2012	மீள்கொள்வனவு வீதம் 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.75 சதவீதத்திற்கும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் 75 அடிப்படைப் புள்ளிகளால் 9.75 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன.
12-திசெ-2012	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதமாகவும் 9.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
31-திசெ-2012	ரூபா குறிப்பிடப்பட்ட கொடுகடன் வளர்ச்சி மீதான எல்லை காலவதியாவதற்கு அனுமதிக்கப்பட்டது.
10-மே-2013	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
26-யூன்-2013	நியதி ஒதுக்கு தேவையான 2013 யூலை 1இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 2 சதவீதப் புள்ளிகளால் 6 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
15-ஒக்ட்-2013	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதமாகவும் 8.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
02-சன-2014	கொள்கை வித விச்சானது துணைநிலை வீதவிச்சு என மீளப் பெயரிடப்பட்டதுடன் மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன முறையே துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் என மீளப்பெயரிடப்பட்டன. துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் 50 அடிப்படைப் புள்ளிகளால் 8 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. துணைநிலை வைப்பு வசதியானது 2014 பெப்ரவரி 1 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பிணையிடப்படாதுவிடப்பட்டது.
23-செத்-2014	ஆண்டொன்றிற்கு 6.50 சதவீதத்தின் திறந்த சந்தை நடவடிக்கை பங்குபற்றுகளால் மத்திய வங்கியின் துணைநிலை வைப்பு வசதிக்கான அனுமதியானது ஒரு கலண்டர் மாதத்திற்கு உச்சபட்சம் மூன்று தடவைகளுக்கு ஒருங்குபடுத்தப்பட்டது. துணைநிலை வைப்பு வசதி யன்னலில் திறந்த சந்தை நடவடிக்கை பங்குபற்றினர் ஒருவரால் மூன்று தடவைகளுக்கு மேற்பட்ட எத்தகைய வைப்புக்களும் ஆண்டொன்றிற்கு 5.00 சதவீதம் என்ற சிறப்பு வட்டி வீதமொன்றிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
02-மார்-2015	5.00 சதவீதம் என்ற சிறப்பு துணைநிலை வைப்பு வசதி வீதம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
15-ஏப்-2015	துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் என்பன 50 அடிப்படை புள்ளிகளால் முறையே 6.00 சதவீதம் மற்றும் 7.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
03-செத்-2015	நாணயமாற்று வீதம் அந்நியச் செலாவணிச் சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. (அ)

மூலம்: இலங்கை மத்திய வங்கி

- (அ) இதற்கு மேலாக, மத்திய வங்கி பின்வருவனவற்றை அமுல்படுத்தியிருந்தது.
- (i) 2015 திசம்பர் 01 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படுகின்ற வங்கிகள் மற்றும் நிதியில் நிறுவனங்களினால் மோட்டர் வாகனங்களின் கொள்வனவு அல்லது பாணனை தொடர்பில் வழங்கப்படுகின்ற கடன்கள் மற்றும் முற்பணங்கள் தொடர்பில் முன்மதியான வழிமுறையாக பெறுமதி விகிதத்திற்கான உயர்ந்தபட்ச கடன் அளவாக 70 சதவீதம் மற்றும்
 - (ii) 01 திசம்பர் 2015 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மோட்டர் வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் நாணயக்கடித்திற்கு எதிராக 30 ஒத்தேபர் 2015 இல் குறைந்தபட்ச காசு எல்லை தேவையடாக 100 சதவீதம்.

வரைபடம் 1.5

நாணய கூட்டுக்களின் ஆண்டுக்காண்டு வளர்ச்சி



*நியதி ஒதுக்கத் தேவைப்படும் சீர்தகவல் மற்றும் பருவகால காரணிகள் குறிப்பிட்ட மாதங்களில் ஒதுக்குபண வளர்ச்சி தகவலை மாற்றாமலேந்தத்தகு காரணமையிலுத்தன.

வங்கிகளிலிருந்து அரசு கூட்டுத்தாபனங்களினால் பெறப்பட்ட கொடுகடன் 2014இன் இதே காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட ரூ.27.2 பில்லியன் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் ரூ.36.5 பில்லியனாக அதிகரித்தமைக்கு சிறிலங்கன் எயார்லையின்ஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பனவற்றின் கடன்பாடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். எனினும், இலங்கை மின் சபை ஆய்விற்குரிய காலப்பகுதியில் தேறிய மீள்கொடுப்பனவொன்றினைப் பதிவுசெய்துள்ளது.

- 2014இன் இறுதிப்பகுதியில் மீளவும் உத்வேகமடைந்த தனியார் துறைக்கான வர்த்தக வங்கிகளின் கொடுகடன் வளர்ச்சி 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மேலும் விரைவடைந்தமைக்கு தாழ்ந்த சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் அதிகரித்த உண்மைக் கூவிகள், அதேபோன்று அதிகரித்த இறக்குமதிக் கேள்வி என்பன தூண்டுதலாக விளங்கின. இதன்படி, 2015 ஓகத்து இறுதியில் தனியார் துறைக்கான கொடுகடன், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2014 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 8.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 21.3 சதவீதத்தினால் அதிகரித்தது. 2015இல் தனியார் துறைக் கொடுகடனில் ஏற்பட்ட உயர்ந்த ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சிக்கு முன்னைய ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் தாழ்ந்த மட்டமே காரணமாகும். உண்மை நியதிகளில், 2015இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் கொடுகடன் ரூ.310.5 பில்லியனாக அதிகரித்து வங்கித்தொழில் துறையின் நிதிக்குக் காணப்பட்ட வலுவான கேள்வியை எடுத்துக்காட்டியது. அதேவேளையில், வர்த்தக வங்கிகளின் காலாண்டு அளவீட்டின்படி, 2015இன் முதலரைப் பகுதியில் தனியார் துறைக்கான கடன்கள் மற்றும் முற்பணங்களும் அனைத்து முக்கிய துறைகளுக்குமான கொடுகடன்

பாய்ச்சல் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது. இதன்படி, 2015இன் முதலரைப் பகுதியில் கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளுக்கான கொடுகடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முறையே 27.8 சதவீதத்தினாலும் 25.6 சதவீதத்தினாலும் அதிகரித்தன. வேளாண்மை மற்றும் மீன்பிடித் துறைகளுக்கான கொடுகடன் 3.9 சதவீதமான மிதமான அதிகரிப்பினைப் பதிவுசெய்த வேளையில் தனியார் கடன்களும் முற்பணங்களும் 2015 யூன் இறுதியில் 3.1 சதவீதத்தில் அதிகரித்தன.

- 2015இன் முதல் பத்து மாத காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் தாழ்ந்த மட்டத்தில் காணப்பட்டமைக்கு தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளின் மூலம் கிடைத்த பயன்களே காரணமாகும். சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் 2015இன் முதல் பத்துமாத காலப்பகுதியில் ஓரளவு கலப்பான செயலாற்றத்தினை காட்டியது. இருப்பினும் கூட 2014 செத்தெம்பரில் துணைநில் வைப்பு வசதியைப் பெற்றுக்கொள்வதன் மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் துணைநில் வைப்பு வசதி வீதத்திற்கு கீழே வீழ்ச்சியடைந்ததுடன், இக்கட்டுப்பாடு அகற்றப்பட்டதுடன் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புக் கடன் வீதம் 2015 மாச்சு 02ஆம் நாளிலிருந்து 7.00 சதவீத உச்சத்தினை அடைந்ததுடன், அதன் பின்னர் 2015 ஏப்பிரல் நடுப்பகுதி வரை ஏறத்தாள 6.70 சதவீதத்தில் காணப்பட்டது. எனினும், 2015 ஏப்பிரலில் கொள்கை வட்டி வீதங்களில் செய்யப்பட்ட குறைப்பின் காரணமாக சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புச் சந்தை வீதம் 47 அடிப்படைப் புள்ளிகளினால் 6.23 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் தொடர்ந்தும் அதன் வீழ்ச்சியடைந்தது செல்லும் போக்கினைக் கொண்டிருந்ததுடன் அதன் பின்னர் கொள்கை வீத வீச்சில் கீழ் மட்டத்தினை அடைந்தது. 2015 ஓகத்து இறுதியில் உள்நாட்டுப் பணச் சந்தையில் மிகையான திரவத்தன்மை வீழ்ச்சியடைந்தமையுடன் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புச் சந்தை வீதம் மேல் நோக்கிய அசைவுகள் சிலவற்றைக் காட்டியதுடன் அதன்பின்னர் ஏறத்தாள 6.35 சதவீதத்தில் உறுதியடைந்தது. அரசு பிணையங்கள் மீதான விளைவுகள் தொடர்ந்தும் ஒப்பீட்டு ரீதியில் குறைவாக இருந்தபோதும் உள்நாட்டு மூலங்களிலிருந்தான அரசின் கட்டுப்பாட்டுத் தேவைகள் அதிகரித்தமையின் காரணமாக 2015இன் முதல் பத்துமாத காலப்பகுதியில் சில அழுத்தங்கள் அவதானிக்கப்பட்டன. இதன்படி, 2014 இறுதியில் அவதானிக்கப்பட்ட விளைவுகளுடன் ஒப்பிடுகையில் 91நாள், 182நாள் மற்றும் 364 நாள் திறைசேரி உண்டியல்களின் விளைவுகள் 2015 ஒத்தோபர் இறுதியில் 87 அடிப்படைப் புள்ளிகளினாலும் 115 அடிப்படைப் புள்ளிகளினாலும் முறையே 6.61 சதவீதத்திற்கும் 6.99 சதவீதத்திற்கும் 7.06 சதவீதத்திற்கும் அதிகரித்தன.

மற்றைய சந்தை வட்டி வீதங்களைப் பொறுத்த வரையில் சராசரி கடன் வழங்கல் வீதங்கள் தற்பொழுது நிலவும் நாணயத் தளத்தல்களின் பயன் காரணமாக தொடர்ந்தும் வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டிருந்தன. இதன்படி, சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் 2014 இறுதியில் பதிவு செய்யப்பட்ட 11.91 சதவீதத்திலிருந்து 2015 செத்தெம்பர் இறுதியில் 11.03 சதவீதத்திற்கு 88 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தது. எனினும், வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதம் 2014 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 6.26 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015 ஒத்தோபர் இறுதியில் 7.24 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதத்தினால் எடுத்துக்காட்டப்பட்டவாறு, புதிய கடன்கள் தொடர்பான வட்டி வீதங்கள் 2014 திசெம்பரில் 10.68 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015 ஓகத்தில் 10.63 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வைப்பு வட்டி வீதங்களும் 2015 ஏப்பிரல் வரை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்லும் நோக்கினைக் கொண்டிருந்த போதும் சராசரி வட்டி வீதங்களில் சிறிதளவு அதிகரிப்புக்கள் காணப்பட்டதுடன் அதன் பின்னர் மூத்த பிரசைகளின் வைப்புக்களுக்காக வழங்கப்பட்ட 15 சதவீத சிறப்பு வட்டி வீதத்தின் தாக்கத்தனை எடுத்துக்காட்டியது. பொதுவாக, சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் 2014 இறுதியின் 6.20 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015 ஒத்தோபர் இறுதியில் 6.05 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் 2014 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2015 ஒத்தோபர் இறுதியில் 7.33 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்தது. எனினும், சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் 2014 திசெம்பரின் 5.45 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015 ஓகத்தில் 6.55 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, கம்பனி படுகடன் சந்தை 2015இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் சில கீழ் நோக்கிய சீராக்கங்களை எடுத்துக்காட்டியது.

- அனைத்து முக்கிய துறைகளினதும் மேம்பட்ட செயலாற்றத்துடன் ஆய்விற்குரிய காலப்பகுதியில் நிதியியல் துறையின் உறுதிப்பாடும் ஆற்றல்வாய்ந்த தன்மையும் பேணப்பட்டன. மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கித்தொழில் முறைமையும் அதேபோன்று வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களும் சொத்துக்களிலும் இலாபத்தன்மையிலும் விரைந்த வளர்ச்சியைப் பதிவுசெய்து வேளையில், கிளைகள் மற்றும் தன்னியக்கக் கூற்றுப் பொறிகள் என்பனவற்றின் விரிவாக்கத்துடன் நிதிகளைப் பெறும்தன்மை மேம்பட்டது. நுகர்வுடன் தொடர்பான நடவடிக்கைகள் அதேபோன்று கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளுக்கான கடன்கள் மற்றும் முற்பணங்களில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி இம்மேம்பாட்டிற்கு பங்களித்தது. திரவத்தன்மை போதுமானளவு மட்டத்தில் பேணப்பட்டிருக்கின்ற போதும் குறுங்கால நிதியிடலில் தங்கியிருக்கும்

தன்மை அதிகரித்தது. செயற்படாக் கடன்களின் அளவில் 2015 தொடக்கத்திலிருந்து அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்ட போதும் செயற்படாக் கடன்களின் விகிதம் போதுமான ஏற்பாட்டு உள்ளடக்கத்துடன் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகக் காணப்பட்டது. மேலும், வங்கித்தொழில் முறைமை பாசல் III இன் கீழ் புதிய மூலதன தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுதுவதாகக் காணப்படுகின்றது. வங்கித்தொழில் முறைமையினதும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களினதும் உறுதிப்பாட்டையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் உயர்த்தும் நோக்குடன் மத்திய வங்கி புதிய முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளை தொடர்ந்தும் அறிமுகப்படுத்தியது. மேலும், முதன்மை வணிகர்கள் தொழில்துறை, கூறு நம்பிக்கைத் தொழில் மற்றும் ஓய்வகால நிதியத் துறை என்பன மேம்பட்ட தொழிற்பாட்டு செயலாற்றத்துடன் தொடர்ந்தன. எனினும், கொழும்புப் பங்குச் சந்தையில் காணப்பட்ட குறைந்தளவு நடவடிக்கைகளின் காரணமாக பங்குத்தரகுத் துறை கலப்பான செயலாற்றத்தினைக் காட்டிய வேளையில் காப்புறுதித் துறையின் தொழிற்பாட்டுச் செயலாற்றம் தாழ்ந்த வட்டி வீதங்களினால் பாதிக்கப்பட்டது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தையானது மிகையான திரவத்தன்மை மட்டங்களில் கடுமையான வீழ்ச்சியை அனுபவித்த வேளையில் 2015 ஏப்பிரல் வரை குறுங்கால வட்டி வீதங்களில் சில தளம்பல்கள் அவதானிக்கப்பட்டன. இதேபோன்று அரசு பிணையங்கள் மற்றும் இறக்குமதிச் செலவு என்பனவற்றினூடாக அதிகரித்த வெளிப்பாய்ச்சல் ஏற்பட்டதன் விளைவாக உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் திரவத்தன்மையில் படிப்படியான குறைப்பொன்று காணப்பட்டது. 2015இன் முதலரைப் பகுதியில் அதிகரித்த வழங்கல்கள் மற்றும் பட்டியலிடல் என்பனவற்றின் காரணமாக கம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை நடவடிக்கைகள் மேம்பட்ட போதும் வர்த்தகப் பத்திரங்கள் சந்தையின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மிதமடைந்தன. விலைச் சுட்டெண்களில் ஏற்பட்ட அதிகரித்த தளம்பல்களின் காரணமாக உள்நாட்டு பங்குரிமைச் சந்தையின் செயலாற்றம் மோசமடைந்தது. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளைப் பொறுத்த வரையில் உயர்ந்தளவு நம்பகத்தன்மையின் காரணமாக அதிகரித்தளவு கொடுக்கல் வாங்கல்களுக்கு வசதியளிக்கப்பட்டது.

பன்னாட்டுப் பொருளாதாரச் சூழல்

- பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாடு - 2015 ஒத்தோபரின்படி 2015இல் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, முன்னைய ஆண்டின் 3.4 சதவீதத்தைக் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 3.1 சதவீதமாக இருக்குமென எறிவுசெய்யப்பட்டது. 2015 மற்றும் 2016 இற்கான ப.நா. நிதியத்தின் பிந்திய வளர்ச்சி எறிவுகள்

2015 யூலையில் அதன் எறிவுகளிலும் பார்க்க 0.2 சதவீதப் புள்ளி குறைவாக இருக்குமென்பதனையும் தோற்றம்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களில் மேலும் மெதுவான போக்கொன்றையம் முன்னேற்றம் கண்ட பொருளாதாரங்களில் பலயீனமான மீட்சியையும் எடுத்துக்காட்டின. 2014 தொடர்பில் முன்னேற்றம் கண்ட பொருளாதாரங்களுக்கான தோற்றப்பாடு நாணயக் கொள்கை ஆதரவு மற்றும் இறை நடுநிலைத்தன்மைக்கு மீளுதல் என்பனவற்றின் காரணமாக மேம்பட்டிருக்கின்றன. மாறாக, வீழ்ச்சியடைந்துவரும் பண்ட விலைகள் மற்றும் சில பிராந்தியங்களில் நிலவும் புவிசார் பதட்டம் என்பனவற்றின் காரணமாக தோற்றம்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்கள் மேலும் தளர்வுறுமென எறிவுசெய்திருக்கிறது. தோற்றம்பெற்றுவரும் சந்தைகளில் காணப்படும் மெதுவானதன்மை உலகளாவிய பொருளாதாரத்தினை 2009 இற்குப் பின்னர் விரிவடைந்த நலிவுத்தன்மை ஒன்றிற்குள் தள்ளிவிடுமென்ற உலகளாவிய மந்தம் தொடர்பான இடர்நேர்வுகள் பற்றிய கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திகான அமைப்பும் 2015இற்கான உலகளாவிய பொருளாதார எறிவுகளை 3 சதவீதத்தினால் குறைத்துவிட்ட போதும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு உலகப் பொருளாதாரம் படிப்படியாக வலுவடைந்து ப.நா. நிதிய எறிவுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 3.6 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கிறது.

- முக்கிய முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களிடையே காணப்படும் வேறுபாடுகள் நடுத்தர காலத்தில் ஏற்படும் மிதமான வளர்ச்சியுடன் குறுக்கமடைமென எதிர்பார்க்கப்படுகிறது. 2016இல் வளர்ச்சி வலுவானதாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதும் தாழ்ந்த முதலீடுகள், உற்பத்தித்திறனின் நலிவடைந்த வளர்ச்சி மற்றும் சாதகமற்ற குடித்தொகையியல் என்பனவற்றின் விளைவாக நடுத்தர கால வாய்ப்புக்கள் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. முன்னேற்றம்கண்ட பொருளாதாரங்களுக்காக ப.நா. நிதியத்தினால் எறிவுசெய்யப்பட்ட உண்மைப் பொருளாதார வளர்ச்சி 2015இல் 2.0 சதவீதமாகவும் அதனையடுத்து 2016இல் 2.2 சதவீதமாகவும் இருக்கிறது. வளர்ச்சியின் எதிர்பார்க்கப்படுகின்ற மீட்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் உத்வேகமான வளர்ச்சி மற்றும் யூரோ பகுதிகளின் மீட்சி என்பன பெருமளவிற்குத் தூண்டுதலாக அமைந்தன. ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கை ஆண்டின் முதற்காலாண்டின் தடைகளுடன் விளங்கி உலகளாவிய வளர்ச்சி எறிவுகளின் கீழ்நோக்கிய திருத்தத்திற்குக் கணிசமாகப் பங்களித்த போதும் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரம் தாழ்ந்த வலு விலைகள், அதிகரித்த குடியிருப்பாளர் செலவிடல், அதிகரித்த வியாபார நிலையான முதலீடு மற்றும் வீடமைப்புச்

சந்தைகள் மேம்பட்டமை என்பனவற்றின் காரணமாக 2015இன் பின்னரைப் பகுதியில் உத்வேகத்தினைக் கொண்டிருந்தது. இதன்படி, ஐக்கிய அமெரிக்காவிற்கான ப.நா. நிதியத்தின் வளர்ச்சி எறிவுகள் 2014இன் 2.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015இல் 2.6 சதவீதமாகவும் 2016இல் 2.8 சதவீதமாகவும் காணப்பட்டன. 2014இல் 3.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்த ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரம் 2015இல் 2.5 சதவீதத்திலும் 2016இல் 2.2 சதவீதத்திலும் மெதுவான வேகத்தில் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐப்பானின் பொருளாதார வளர்ச்சி சாதகமானதொரு அளவிற்குத் திரும்புமென எதிர்பார்க்கப்படுவதுடன் இது 2015இல் 0.6 சதவீதத்தினையும் 2016இல் 1.0 சதவீதத்தினையும் பதிவுசெய்திருக்கிறது. பலயீனமடைந்துவரும் யூரோ, நாணய தளர்த்தல் மற்றும் தாழ்வடைந்த எண்ணெய் விலைகள் என்பனவற்றின் விளைவாக யூரோ வலயத்தின் மீட்சி 2014 இற்குப் பின்னர் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவாக முன்னேற்றமடைந்திருக்கிறது. இதன்படி, பல யூரோ பிராந்திய பொருளாதாரங்களுக்காக வளர்ச்சி எறிவுகள் மேல் நோக்கிச் திருத்தப்பட்ட போதும் பொருளாதாரச் செயலாற்றங்கள் தொடர்பில் இப்பொருளாதாரங்களுக்கு இடையே விடாப்பிடியான சமச்சீரற்றதன்மையொன்று காணப்படுகிறது. ப.நா.நிதியமானது யூரோ வலயத்தின் வளர்ச்சி 2014இன் 0.9 சதவீதத்திலிருந்து 2015இல் 1.5 சதவீதமாகவும் 2016இல் 1.6 சதவீதமாகவும் இருக்குமென எறிவுசெய்துள்ளது.

- தோற்றம் பெற்றுவரும் சந்தையினதும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களினதும் வளர்ச்சி 2015இல் மேலும் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வெதிர்பார்ப்பு சீனப் பொருளாதாரத்தின் மெதுவான தன்மை, பண்ட ஏற்றுமதிகளின் பலயீனமான ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் பதட்டம் என்பனவற்றைப் பிரதிபலிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவில் நாணயக் கொள்கை வழமையான தன்மையில் காணப்பட்டமை தோற்றம்பெற்றுவரும் சந்தைகளுக்கான குறைவடைந்த நிதியியல் உட்பாய்ச்சல்களின் மெதுவான போக்கிற்குத் துணையாக இருக்குமென்பதுடன் சில சந்தர்ப்பங்களில் மூலதனப் பாய்ச்சல்கள் இல்லாமல் போகின்றமை என்பன வெளிநாட்டு நிதியியல் நிலைமைகள் மேலும் இறுக்கமடையக் காரணமாயின. இத்தகையக் கரிசனைகள் காணப்பட்டமைக்கு இடையிலும் தோற்றம்பெற்றுவரும் சந்தைகளும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களும் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் வலுவான வளர்ச்சியிலிருந்து கசியும் நன்மைகளின் விளைவாக 2016இல் உத்வேகமடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளன. ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் ஆறு தடவைகள் செய்யப்பட்ட வட்டிக் குறைப்புகள் உட்பட, பொருளாதாரத்தினை மீளெழுச்சிப்படுத்துவதற்கு அண்மையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்

சீனாவின் வளர்ச்சி 2015இல் 6.8 சதவீதத்திற்கும் 2016இல் மேலும் 6.3 சதவீதத்திற்கும் மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டுக் கேள்வி வலுவானதாக அமையுமென எறிவு செய்யப்பட்டிருப்பதுடன் இதன் விளைவாக 2015இல் 7.3 சதவீதமான வளர்ச்சியும் 2016இல் 7.4 சதவீதமான வளர்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்படக்கூடிய அமைப்பியல் தன்மை, புவிசார் அரசியலின் நிச்சயமற்றதன்மை, வீழ்ச்சியடைகின்ற பண்ட விலைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் என்பன சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் மத்திய கிழக்கு மற்றும் துணைச் சகரா ஆபிரிக்கா என்பனவற்றின் தோற்றப்பாட்டினை தடைசெய்வனவாகக் காணப்படுகின்றன. பண்ட விலைகளின் அதிர்வுலத்தீன் அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவிற்கு மெதுவடையக் காரணமாயின.

- **வீழ்ச்சியடைந்துவரும் பண்ட விலைகளின் பெறுபேறாக உலகளாவிய நுகர்வோர் விலைகளின் பணவீக்கம் தளர்வுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.** முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் நுகர்வோர் பணவீக்கம் 2014இல் 1.4 சதவீதத்திலிருந்து 2015இல் 0.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2016இல் பணவீக்கம் 1.2 சதவீதத்திற்கு அதிகரிக்கும் போல் தோன்றினாலும் கூட, இது பெரும்பாலான முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களில் மத்திய வங்கியின் இலக்கிற்குக் கீழேயே பெருமளவிற்கு இருந்து கணிசமான வெளியீட்டு இடைவெளியினைக் காட்டுவதற்கான சமிக்ஞைகளைக் கொண்டிருக்கிறது. தோற்றம்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களில், பெயரளவு செலாவணி வீதத் தேய்வு கணிசமானளவில் காணப்பட்டமைக்கிடையிலும் தாழ்ந்த எண்ணெய் விலைகளின் காரணமாகப் பணவீக்கம் குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, தோற்றம்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் நுகர்வோர் பணவீக்கம் 2014இல் அவதானிக்கப்பட்ட 5.1 சதவீதம் கொண்ட பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் 2015இல் ஏறத்தாழ 5.6 சதவீதமாகவும் 2016இல் 5.1 சதவீதமாகவும் விளங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
- **2015இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் முக்கிய முன்னேற்றங்கண்ட மற்றும் தோற்றம்பெற்றுவரும் பொருளாதாரங்களின் நாணயங்கள் ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக தேய்வடைந்தமைக்கு ஐக்கிய அமெரிக்காவின் வலுவடைந்துவரும் பொருளாதாரத் தோற்றப்பாடும் பெடரல் நிதியின் இலக்கிடல் வீதம் உயர்வடையும் என்ற எதிர்பார்ப்புமே காரணங்களாகும்.** சில யூரோ வலய பொருளாதாரங்களில் காணப்பட்ட விடாப்பிடியான மந்தமான பொருளாதார நிலைமைகள் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியினால் நாணயக் கொள்கை மேலும் தளர்த்தப்பட்டமை என்பனவற்றின் விளைவாக

யூரோ, ஐ.அ.டொலருக்கெதிராக நலிவடைந்தது. ஸ்டீர்லிங் பவுனும் ஐ.அ.டொலருக்கெதிராக இதே போக்கினைக்காட்டியது. அதேவேளை, யப்பானிய வங்கியினால் மேலதிக கணியம்சார் மற்றும் தகைமைசார் தளர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக ஐ.அ.டொலருக்கெதிராக யப்பானிய யென் தொடர்ந்தும் அதன் பெறுமதியினை இழந்தது. தோற்றம்பெற்றுவரும் பொருளாதாரங்களின் பின்னணியில், மென்மையான பொருளாதாரமொன்றில் பலயீனமடைந்து வருகின்ற ஏற்றுமதிகள் மற்றும் தளம்பலடைகின்ற தொழிற்சாலை விலைகள் என்பனவற்றிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் ஆச்சரியப்படுத்துமொரு நடவடிக்கையாக சீனா ஐ.அ.டொலருக்கெதிராக அதன் நாணயத்தினை 1.9 சதவீதத்தினால் பெறுமதியிறக்கம் செய்தது. அதேவேளை, உயர்வடைந்துவரும் புவிசார் அரசியல் பட்டங்கள், மெதுவான பொருளாதார வளர்ச்சி, மேலும், ரஷியா மீதான ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மேலுமொரு சுற்றுவிட்டப் பொருளாதாரத் தடை என்பன ரஷிய ரூபிள் ஐ.அ.டொலருக்கெதிராக தேய்வடையக் காரணமாயிற்று. ஐக்கிய அமெரிக்காவில் அதிகரிக்கின்ற வட்டி வீதங்களுக்கு பதிலிறுத்தும் விதத்தில் மூலதனப் பாய்ச்சல்கள் மாற்றமடைந்தமை மற்றும் பெடரல் நிதிய இலக்கிடல் வீதத்தில் அதிகரிப்பு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு என்பனவற்றின் விளைவாக இந்திய ரூபாவும் அதேபோன்று தோற்றம்பெற்றுவரும் சந்தைகளின் நாணயங்களும் ஐ.அ.டொலருக்கெதிராக தேய்வடைந்தன.

- **ஆண்டின் முதல் பத்து மாத காலப்பகுதியில் பெரும்பாலான பண்டங்களின் விலைகள் ஆறு ஆண்டுகளிலேயே மிகக் குறைந்த மட்டங்களைப் பதிவுசெய்தன.** தோற்றம்பெற்றுவரும் சந்தைகளிலிருந்தான நலிவடைந்த கேள்விக்கு மத்தியிலும் மசகெண்ணெய் தேவைக்கு அதிகமாக நிரம்பல் செய்யப்பட்டமையானது எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைவதற்கு முக்கிய தூண்டு கோலாக விளங்கியது. ஐக்கிய அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி இவ்வாண்டுப்பகுதியில் திடீரென உயர்வடைந்த வேளையில் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு உற்பத்தியினைக் குறைப்பதில்லை எனத் தீர்மானித்தது. பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு அல்லாத நாடுகளின் வழங்கலில் ஏற்பட்ட அதிகரிப்பு 2015இல் மசகெண்ணெய்க்கான உலகளாவிய கேள்வி மிதமான வளர்ச்சியை விஞ்சுமென எதிர்பார்க்கப்படுகின்றமை, 2014இல் பீப்பாய் ஒன்றிற்கு ஐ.அ.டொலர் 96.3 ஆகக் காணப்பட்ட சராசரி பிநென்ட் எண்ணெய் விலைகள் 2015இல் பீப்பாய் ஒன்றிற்கு ஏறத்தாழ ஐ.அ.டொலர் 51.6 இற்கு வீழ்ச்சியடையுமென மதிப்பிடப்பட்டது. கேள்வி நிரம்பல் இடைவெளி 2016இல் மேலும் விரிவடையுமென்பதுடன் 2016இல் மசகெண்ணெய் விலைகள் பீப்பாய் ஒன்றிற்கு ஏறத்தாழ ஐ.அ.டொலர் 50.4 இற்குக் குறையும். உலகளாவிய கேள்வியில் ஏற்பட்ட மெதுவான போக்கு உலக விலைகளிலும் தாக்கத்தனைக் கொண்டிருந்தது.

உணவுப் பண்டங்களின் விலைகள் 2015 ஓகத்து - செத்தெம்பர் காலப்பகுதியில் கணிசமானளவில் வீழ்ச்சியைக் காட்டியபோதும் அதன் பின்னர் சில மேல் நோக்கிய அசைவுகள் அவதானிக்கப்பட்டன.

- ப.நா.நிதியத்தின்படி, நிதியியல் உறுதிப்பாட்டுடனும் வளர்ச்சியுடனும் தொடர்பான புதிய இடர்நேர்வுகள் தொற்றம் பெற்றிருப்பதனால் 2015 மற்றும் 2016இல் எறிவுசெய்யப்பட்ட மிதமான உலகளாவிய பொருளாதார வளர்ச்சியுடன் கலந்து காணப்படும் இடர்நேர்வுகள், கீழ்நோக்கிய சரிவினைக் கொண்டவையாகவுள்ளன. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் நாணயக் கொள்கையினை வழமைப்படுத்துவது தொடர்பில் காணப்பட்ட நிச்சயமற்றதன்மை, ஐரோப்பிய மத்திய வங்கியின் தூண்டுதலில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் மற்றும் பண்ட விலைகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக நிதியியல் சந்தைகள் அதிகளவிற்கு தளம்பலுடையதாக மாறியிருக்கிறது. அத்தகைய நிலைமைகள் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களையும் தோற்றம்பெற்றுவரும் சந்தைகளையும் குறுங்காலத்தில் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்படும் தன்மைகளுக்குள்ளாக்கும் முக்கியமான இடர்நேர்வு யாதெனில் நலிவடைந்த வளர்ச்சிக்கான சாத்தியங்கள் இறுக்கமான உலகளாவிய நிதியியல் நிலைமைகளுடன் இணைந்து பண்ட ஏற்றுமதிப் பொருளாதாரங்களின் குறிப்பாக நிதியியல் அழுத்தங்களுக்குக் காரணமாகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள், குறிப்பாக ஈராக், லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் காணப்படும் அரசியல் நிலைமைகள் ஏனைய முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளர்களுக்கும் கசியுமென்ற அச்சம் உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாட்டிற்கு காணப்படும் முக்கியமான கீழ்நோக்கிய இடர்நேர்வாக விளங்குகின்றது.

எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள்

- பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய துறைகளிலுமிருந்தான சாதகமான பங்களிப்பின் இலங்கையின் பொருளாதாரம் உத்வேகம் மிக்க உயர்ந்த வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு துறையின் கட்டுமான நடவடிக்கைகளில் காணப்பட்ட மெதுவான தன்மையும் நாட்டின் தேர்தலைக் கருத்திற்கொண்டு முதலீட்டாளர்கள் காத்திருக்கின்ற மனோபாவத்துடன் இருந்தமையும் 2015இன் வளர்ச்சியின் மீது சில தாக்கங்களைக் கொண்டிருந்தது. இதன்படி, பொருளாதாரம் 2015ஆம் ஆண்டுப்பகுதியில் ஏறத்தாழ 5.7 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. தெளிவான கொள்கை மற்றும் மேம்பட்டுவரும் முதலீட்டாளர் சிநேகபூர்வ சூழல் என்பனவற்றினால் ஊக்குவிக்கப்படும் தனியார் துறை முதலீடுகள் விரிவடைகின்றமையுடன் இணைந்த அரசின் புதிய கொள்கை முன்னெடுப்புக்களின்

விளைவாக ஆண்டு மொ.உ.உற்பத்தி வளர்ச்சி விரைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, பொருளாதாரம் 2016இல் ஏறத்தாழ 6.5 சதவீதத்தினால் விரிவடையுமெனவும் அதன் பின்னர் ஏறத்தாழ 7 சதவீதம் கொண்ட ஆண்டு வளர்ச்சியைக் கொண்டிருக்குமெனவும் எறிவுசெய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி பரந்த அடிப்படையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்றங்கண்ட தொழில்நுட்பத்தினைப் பின்பற்றுவதன் மூலமும் தனியார் துறையில் முதலீட்டாளர் முன்னெடுப்புக்களினூடாகவும் பெறப்படும் அதிகரித்த உற்பத்தித்திறனிலிருந்து கைத்தொழில் துறை எதிர்பார்த்த விரிவாக்கத்தினைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மேம்பட்ட தொழில்நுட்பவியல், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பட்ட தேர்ச்சியுடைய தொழிலாளர்கள் என்பன பணிகள் மற்றும் வேளாண்மையுடன் தொடர்பான நடவடிக்கைகளில் கூட்டப்பட்ட பெறுமதியினை அதிகரிக்கும். முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளின் மேம்பட்டுவரும் நிலைமைகளும் இலங்கையின் பொருளாதாரம் அதன் நடுத்தர கால வளர்ச்சி எறிவுகளை அடைந்து கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

- சாதகமான தாழ்ந்த பணவீக்கச் சூழல் நீடித்திருப்பதன் அடிப்படையில் ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் 2015 இறுதியளவில் 2.0 - 3.0 சதவீதத்தில் எறிவுசெய்யப்பட்டிருப்பதுடன் இது நடுத்தர காலத்தில் தாழ்ந்த ஒற்றை இலக்க மட்டத்தில் உறுதியாக விளங்கும். 2015இன் மூன்று மாதங்களாகப் பணவீக்கம் எதிர்மறையான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்த போதும் 2014இன் இறுதிக் காலாண்டில் செய்யப்பட்ட விலைச் சீர்திருத்தங்களின் தாக்கம் மறைந்துபோனமை மற்றும் 2015 செத்தெம்பரிலிருந்து ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமையின் தாக்கம் என்பனவற்றில் மீளவும் உத்வேகமடைந்தது. உயர்வடைகின்ற கூட்டுக் கேள்வியுடன் பணவீக்கம் உறுதியடைந்த போதும் மத்திய வங்கியின் பொருத்தமான நாணயக் கொள்கை வழிமுறைகள் அதேபோன்று மேம்பட்ட வழங்கல் நிலைமைகள் என்பன நடுத்தர காலத்தில் தாழ்ந்த ஒற்றை இலக்க மட்டத்தில் பணவீக்கத்தினைப் பேண உதவின.
- இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2016இல் வலுவடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. 2015இன் பின்னடைவினைத் தொடர்ந்து, ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2016இல் மீண்டும் வலுவடையுமென எதிர்பார்க்கப்பட்டதுடன், இதன் பின்னர் முக்கிய ஏற்றுமதி நாடுகளின் படிப்படியான மீட்சி முக்கிய வர்த்தகப் பங்காளர் நாடுகளுடனான இருபுடை வர்த்தக உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் அதிகரித்த போட்டி என்பனவற்றின் ஆதரவுடன் உறுதியான வளர்ச்சிப் பாதையைத் தொடரும். பொதுவாக்கப்பட்ட முன்னுரிமைத் திட்டம் + வசதியை மீண்டும் பெற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியம்,

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீள்ஏற்றுமதிகள் மீதான தடைகள் அகற்றப்படக்கூடிய சாத்தியம் என்பன ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களை வலுவடையச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பணிகளின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் இக்காலப்பகுதியில் உறுதியாக அதிகரிக்குமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் வர்த்தக நாம அபிவிருத்திகள் போன்ற பெறுமதிகூட்டப்பட்ட பணிகள் மீது தற்பொழுது செலுத்தப்படும் முயற்சிகள் மற்றும் பாரம்பரியமான அமைப்பியல் அபிவிருத்திகளுக்குச் சமாள்தரமான பணிகள் துறை என்பன இலங்கையை உலகளாவிய பெறுமதிச் சங்கிலிக்கு இணையாக நிலைப்படுத்தும். அதேநேரம் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக இடைநிலை மற்றும் முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதித் தேவைப்பாடு காரணமாக இறக்குமதிகள் மீதான ஆண்டுச் செலவினம் அதன் விரிவாக்கத்தினைத் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஏற்றுமதிகள் இறக்குமதிகளில் எறிவுசெய்யப்பட்ட வளர்ச்சியிலும் பார்க்க உயர்வான அதிகரிப்பினைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுவதனால் வர்த்தக நிலுவை இனிவரும் காலத்தில் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் பணவனுப்பல்கள் நடுத்தர காலத்தில் மீதமான வளர்ச்சியைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் பணவனுப்பல்களில் மெதுவான தன்மை காணப்பட்டபோதிலும் கூட, வணிகப்படுத்தப்படும் வர்த்தகம் மற்றும் சுற்றுலா உட்பட, பணிகளிலுள்ள வர்த்தகம் என்பனவற்றில் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் 2016இலும் நடுத்தர காலத்திலும் வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை படிப்படியாகச் சுருக்கமடைய வழிவகுக்கும். அதேவேளை 2016இல் முக்கியமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பேரில் நிதியியல் கணக்குகளுக்கான உட்பாய்ச்சல், அரசு மற்றும் தனியார் துறைக்கான கடன் மூலதனம் மற்றும் சொத்துப்பட்டியல் முதலீடு என்பன கணிசமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் இதன் மூலம் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு நிலுவை உயர்வடையும். மொத்தத்தில் வெளிநாட்டு நிலைமை மேம்பட்டு, சென்மதி நிலுவையில் கணிசமான மிகை தோற்றுவிக்கப்படுவதுடன் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்குகள் மேம்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் இது உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் உறுதிப்பாடு பேணப்பட உதவுமென்பதுடன் வெளிநாட்டு அதிர்வுகளுக்கு நாடு தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் உயர்த்தும்.

- பெருமளவு இறைத்திரட்சியைப் பேணுகின்றமையை நோக்கிய அரசின் கடப்பாடுகள் உயர்ந்தளவு அரசிறைச் சேகரிப்பினை ஏற்படுத்தி செலவினத்தினைச் சிக்கனப்படுத்துமென எதிர்பார்க்கப்படுவதனால் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையில் வீழ்ச்சி ஏற்படும். வரி முறைமைகளை மேலும் இலகுவடுத்தல்

மூலமும் வரி விலக்குகளைக் குறைப்பதன் மூலமும் வரி இணங்குவிப்பு மற்றும் வரி நிருவாகங்களில் மேம்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலமும் நடுத்தர காலத்தில் அரசு அரசிறையினை அதிகரிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மீண்டெழும் செலவினத்தினை மேலும் சிக்கனப்படுத்துவது தேவையான நிதிகளை அரசாங்கம் இன்றியமையாத மூலதன முதலீடுகளுக்கு ஒதுக்குவதனை இயலுமைப்படுத்தும். வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையில் ஏற்படும் இவ்வீழ்ச்சியின் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்ஊடுகான அரசின் படுகடன் விகிதம் படிப்படியாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

- விரிந்த பணத்தின் வளர்ச்சி நடுத்தர காலத்தில் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியுடன் இசைந்து செல்லும் விதத்தில் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கிறது. விரிந்த பணத்தின் வளர்ச்சி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 15.0 சதவீதம் கொண்ட சராசரி வளர்ச்சியுடன் 2015 இறுதியில் ஏறத்தாழ 16.0 சதவீதமாக இருக்குமென எறிவுசெய்யப்படுகின்றது. இவ்வளர்ச்சியானது தனியார் துறை அதேபோன்று அரசு துறை ஆகிய இரண்டிற்குமான கொடுகடன் விரிவாக்கத்தின் பெறுபெறாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இக்காலப்பகுதியில் ஏறத்தாழ 16.5 சதவீதத்தினால் அதிகரிக்குமென எறிவுசெய்யப்படுகின்ற தனியார் துறைக்கான கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் பக்கபலத்துடன் 2016 இறுதியளவில் விரிந்த பணம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ஏறத்தாழ 11.0 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம், 2016இல் வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரித்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்களுடன் சேர்ந்து அதிகரிக்குமென எறிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இது சென்மதி நிலுவையில் மிகையை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் அரசிறை இலக்குகளை அடைந்து கொள்வதும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சியின் மேம்பட்ட செயலாற்றமும் அரசுதுறை வங்கித்தொழில் துறை நிதியத்தில் தங்கியிருப்பதனைக் குறைக்குமென்பதுடன் தனியார்துறை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக நிதியியல் மூலவளங்களைப் பயன்படுத்துவதையும் இயலச்செய்யும், அதேவேளை நாணயக் கொள்கையினை நடத்துவதில் மத்திய வங்கி முன்னோக்கிய நாணயக் கொள்கை நிலையினைப் பின்பற்றுமென்பதுடன் நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் மீது அதிகரித்தளவிற்கு தங்கிருந்த வேளையில் பேரண்டப் பொருளாதா உறுதிப்பாட்டினைக் கவனத்தில் கொண்ட விலை உறுதிப்பாட்டின் மீதும் நெருங்கிய கவனத்தினைச் செலுத்தியது. அதேநேரம் நாணயக் கூட்டுக்கள், நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு வழிகாட்டுவதற்கு முக்கிய குறிகாட்டி மாறிகளாக தொடர்ந்தும் பணியாற்றும் அதேவேளையில்

ஓரிரு வங்கிகளுக்கிடையிலான வட்டி வீதம் நாணயக் கொள்கையின் தொழிற்பாட்டு இலக்காக பணியாற்றும்.

- இறை மற்றும் நாணயத் துறைகளில் கொள்கைப் பரப்பினை இறுக்கமாக்குகின்றதொரு பின்னணியில் நடுத்தர காலத்தில் வலுவான உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் பொருட்டு, தனியார் துறை முதலீடுகள் கூடியளவு உற்பத்திச் சந்தை நடவடிக்கைகளுக்கு வழிப்படுத்துகின்ற முன்மதியுடைய, நிலையான, இயக்கவாற்றல் மிக்க கொள்கைகளைப் பேணுவது இன்றியமையாததாகும். இறை மற்றும் நாணய அதிகாரசபைகள் கேள்வியினால் உந்தப்படும் பணவீக்க அழுத்தங்களுக்கு உயர்வினை வழங்காமல் பொருளாதாரத்தில் பொருத்தமான மட்டமொன்றில்

கூட்டுக்கேள்வியைப் பேணுவதற்காக கொள்கைகளை மிக நெருக்கமாக இணைத்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதுடன், இது, உண்மையில் உயர் பணவீக்கம், உயர்ந்த வட்டி மற்றும் மெதுவான பொருளாதார வளர்ச்சி என்றமோசமான வட்டமொன்றையும் ஏற்படுத்திவிடும். அதேநேரம் தளம்பலும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளுக்கிடையிலும் பொருளாதாரத்தில் தாக்குபிடிக்கும் தன்மையினை உயர்த்தக்கூடிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைத் தாங்கிருப்புக்களை வலுப்படுத்துவது நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரையான காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட நீடித்த வளர்ச்சி உத்வேகத்தினை பேணுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருக்கும்.

